



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 355]

CHENNAI, MONDAY, OCTOBER 28, 2024
Aippasi 11, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

INDUSTRIES, INVESTMENT PROMOTION AND COMMERCE DEPARTMENT

ACQUISITION OF LANDS

FORM IV

PRELIMINARY NOTIFICATION

(Unit-VII, Block-7)

[அரசாணை (நிலை) எண். 164, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை,
28 அக்டோபர் 2024, ஐப்பசி 11, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/IIPC/1030(b-1)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 39.06.91 hectares of land is required in the Madhavankurichi Village and Aadhiyakurichi Village in Tiruchendur Taluk and Padukapathu Village and Pallakurichi Village in Sattankulam Taluk in Thoothukudi District for public purpose, namely formation of a new road to re-route the ECR and the formation of connective road to the lands acquired for establishing a new launch station for SSLV in Favour of ISRO.

Since the land is urgently required for state highways department land acquisition either under sub-section (1) of section 40 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (RFCTLARR) Act 2013, or through private negotiation as ordered by G.O.(Ms) No.32 of Industries, Investment Promotion and Commerce (GIM) Department dated 12.03.2024, as stipulated under section 40(4) of the RFCTLARR Act, all sections under chapter 2, all sections under chapter 3 and sections 12,13,14,15,16,17,18 under chapter 4 and sections 31,32,39,41,42 under chapter 5 and all sections under chapter 6 does not applicable to this land acquisition.

Since the project is national importance, the establishment of a new launch station for SSLV in favour of ISRO and for formation of a new road to re-route the ECR and to establish connective road to the land acquired for the establishment of a new launch station, the district collector Thoothukudi has been empowered to add any additional lands or any missing lands towards the land acquisition/land alienation mentioned in administrative sanction, in case any need arises.

Therefore, it is notified that for the above said project in the Padukapathu Village of Sattankulam Taluk in Thoothukudi District, land measuring an extent of 4.17.27 hectares, whose details are specified in the Schedule below, is under acquisition in Unit VII Block-7.

THE SCHEDULE

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	337	Dry	0.17.70	337	801/1A, 801/1B, 801/4B	802/1A	337	-	Palm Tree-3 Vadali-7 Neem Tree-1 (0.50 m) Neem Tree (Small)- 4	1. Sivaramachandiran S/o. Ponnampala Nadar 2. Kanthasamy S/o. Ponnampala Nadar	702
2	338/1	Dry	0.04.73	338/1	338/2	801/1A, 801/2A	338/1	-	PungaiTree – 1 (0.60 m) Palm Tree-8 Vadali-3	1. Ramesh S/o. Vayiravanatha Nadar 2. Suresh S/o. Vayiravanatha Nadar 3. Dinesh S/o. Vayiravanathan Nadar 4. Beach Mineral Company India Ltd	172
3	338/2	Dry	0.49.81	339	338, 799/1, 799/2	801/1A, 801/2A, 801/3A	338/1, 338/2	-	Pungai Tree-1 (0.50 m) Neem Tree (Small)-1 Palm Tree-2 Vadali-1	Ponnampalam S/o. ChelladuraiNadar	3555
4	339	Dry	0.07.27	339	798/1, 799/1	338/2	339	-	Palm Tree-7	Ponnampalam S/o. Chelladurai Nadar	3555
5	748/1	Dry	0.29.35	746/1, 747	746/1, 748/1, 749/1A, 749/1B	748/2	758/2, 764,	-	Palm Tree-81 Vadali-4	1. Hebsibai D/o. Dhanasingh 2. Stella Jasmin W/o. Sundar 3. Charlet D/o. Sundar 4. JebarsanSamual S/o. Sundar	219

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallur)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
6	748/2	Dry	0.23.19	748/1	748/2	757/1	758/2	-	Palm Tree-10 Vadali-1	1. Veyilugandal W/o. Arumuga Nadar 2. Visalatchi W/o. Chellaiah 3. Suyambukani W/o. Krishnan 4. Saraswathi W/o. Rajagopal 5. Indian Integrated Energy Ltd	3827
7	749/1A	Dry	0.01.78	746/1, 746/2	749/2	749/1B	748/1	-	-	Vel Nadar S/o. Kalaperumal Nadar	570
8	755/1	Dry	0.07.92	756/2	753/1B, 754/1	755/2	798/2	EB Pole Motor Room with Motor (Damaged) with Tank (Square Tank) (4X2X3) Round Well- 5m	Coconut Tree-15 Vaadachi Tree- 1 (0.6 m) Vadali-8 Drip water irrigation	Perumal Nadar S/o. Ganapathy Nadar	382
9	755/2	Dry	0.00.03	755/1	754/1	799/1, 808,	798/2	-	Palm Tree-1 Vadali-1	Perumal Nadar S/o. Ganapathy Nadar	382
10	756/1	Dry	0.30.85	757/1, 795	756/1	756/2	796	-	SavukkuTree-112 Palm Tree-10 Coconut Tree-32 Coconut Tree (Small)-4 Vadali-3 Drip water irrigation	1. Bagavath singh S/o. Sivasubramanian nadar 2. Sivaraj S/o. Sivasubramanian Nadar 3. Veyilugandal W/o. Pitchaipalam Nadar 4. Janci W/o. Edwin (a) Daniel Edwin Raj	2347

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
11	756/2	Dry	0.36.96	756/1	756/2	755/1, 798/2	796, 797/2	-	Neem Tree-2 (1 m) Coconut Tree -23 Coconut Tree (Small)-4 Palm Tree-2 Vadali-2 Drip water irrigation	Janci W/o. Edwin	2346
12	757/1	Dry	0.34.03	758/1, 758/2	757/1	756/1	757/1, 795	Fencing – 71.9m (Wire Fence)	Tamarind Tree– 1 (1.20 m) Tamarind Tree -2 (1 m) Tamarind Tree (Small)-6 Palm Tree-71 Vadali-5	Janeskani W/o. Nadarajan	3636
13	758/1	Dry	0.06.19	758/1	758/2	757/1	758/1	-	Palm Tree-3	Sriram S/o. Ramasamy Nadar	366
14	758/2	Dry	0.23.07	764	748/1, 748/2	757/1	758/1	-	Palm Tree-37 Vadali-39	1. Sriraman S/o. Ramasamy Nadar 2. Ilangovan S/o. Ramasamy Nadar	805
15	764	Dry	0.00.86	764	748/1	758/2	764	-	-	1. Sriraman S/o. Ramasamy Nadar 2. Ilangovan S/o. Ramasamy Nadar	805
16	795	Dry	0.08.12	757/1, 795	757/1	756/1	795	-	Palm Tree-9 Vadali-1	1. Samankatha Perumal Nadar S/o. Ayyankannu Nadar 2. Sornammal W/o. Gurusamy Nadar 3. Kumaravel S/o. Arumuga Nadar	933

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
										4. Muthu Esakki S/o. Vellapandiyan 5. Bagavathsingh S/o. Sivasubramaniam 6. Indian Integrated Energy Ltd	
17	797/2	Dry	0.00.35	796, 797/1	756/2, 796	339, 798/1	348	-	-	1. Kumarasamy S/o. Sithambala Nadar 2. Varaguna pandian S/o. Sithambala Nadar 3. Arumuga pandian S/o. Sithambala Nadar 4. Thangapushbam W/o. Guberarajan 5. Dhanalakshmi, D/o. Guberarajan 6. Dhavasekar, S/o. Guberarajan 7. Ponraj, S/o. Guberarajan 8. PonnulingaEshwari D/o. Guberarajan 9. Sivakumar, S/o. Velathithan 10. Nirmala, D/o. Velathithan 11. Revathi, D/o. Velathithan	1050
18	798/1	Dry	0.20.36	798/1, 798/2	798/2	799/1	339	EB Line Crossing	Coconut Tree-7 Neem Tree (Small)- 2 Tamarind Tree -1 (1 m) Palm Tree-3 Vadali-2	Ponnampalam S/o. Chelladurai Nadar	3555

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
19	798/2	Dry	0.25.64	756/2, 797/2	755/1, 755/2, 798/2	799/1	798/1	EB Line Crossing	Coconut Tree -60 Vadachi Tree-6 Neem Tree (Small)-1 Palm Tree-16 Vadali-41	Seethalakshmi W/o. Ananthraj	2296
20	799/1	Dry	0.13.93	755/2, 798/1, 798/2	808/2	799/2	338/2, 339	-	SeemaiUdai	krishnaveni W/o. Kartheeshwaran	3541
21	799/2	Dry	0.00.12	799/1	806/1, 806/2, 808/2	800/1, 806/2	338/2, 801/3A	-	SeemaiUdai	Ponnampalam S/o. Chelladurai Nadar	3555
22	801/1A	Dry	0.15.10	338/1, 801/1A	801/2A	801/1B	337	-	Palm Tree-11 Vadali-18 Neem Tree (Small)-1	Beach Mineral Company India Ltd	73
23	801/2A	Dry	0.15.52	338/1, 338/2	801/2A, 801/3A	801/1B	801/1A	-	Palm Tree-31 Vadali-3	Beach Mineral Company India Ltd	73
24	801/3A	Dry	0.00.36	338/2	801/3A	801/3A	801/2A	-	Neem Tree (Small)-1	Ponnampalam S/o. Chelladurai Nadar	3555
25	801/1B	Dry	0.07.06	801/1A, 801/2A	801/1B	801/4B	337	-	Palm Tree-5 Tamarind Tree-1 (1 m)	1. Mannaraja S/o. Perumal Nadar 2. Chinnadurai S/o. Perumal Nadar 3. AnbuSelvi D/o. Perumal Nadar 4. Ambika D/o. Perumal Nadar	3890

Sl. No	Survey No.	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
26	801/4B	Dry	0.12.90	801/1B	800/2A, 801/4B	802/1A	337	Graveyard - 1	Tamarind Tree-1 (1.20 m) Neem Tree (Small)- 8	1. Rethinapandi S/o. Perumal Nadar 2. Sundarapandi S/o. Perumal Nadar 3. Ramapandi S/o. Perumal Nadar	2511
27	802/1A	Dry	0.22.00	337, 801/4B	802/1A	802/1B	802/1A	with Tank (Damaged) Motor Room-1 (4.5 m X 3 X2) Round Well-5m EB Pole-1 Fencing 99.5m (Wire Fence)	Eccham Tree-1 Tamarind Tree-2 (0.80 m) Tamarind Tree-2 (1 m) Tamarind Tree (Small)-4 Neem Tree -4 (0.60m) Neem Tree -2 (0.50m) Neem Tree -1 (0.70m) Neem Tree (Small)- 4 Palm Tree-1 Palm Tree (Small)-6 Vadali-10	Velladurai S/o. Duraisamy Nadar	806
28	802/1B	Dry	0.02.07	802/1A	802/1B	803/1A, 803/1B, 803/2A, 803/2B	802/1B	EB Pole-1	-	Velladurai S/o. Duraisamy Nadar	806
Total			4.17.27								

This notification is made under sub-section (1) of section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) to all whom it may concern.

A plan of the lands may be inspected in the office of the Collector, Thoothukudi and the Special District Revenue Officer, (Land Acquisition) SSLV Project, Tiruchendur on any working day during the working hours.

The Government is pleased to authorize the Special District Revenue Officer (Land Acquisition), SSLV Project, Tiruchendur and his/her staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.

Under sub-section (4) of section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale/purchase, etc., or create any encumbrances on such land from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* without prior approval of the Collector.

In view of urgency of the case the provision of hearing objections under section 15 of the said Act is dispensed with and in view of urgency of the case, is become necessary to acquire immediate possession of the land specified in the schedule under the provision of the sub-section (1) of section 40 of the said Act.

படிவம் - IV

முதல்நிலை அறிவிக்கை

(அலகு - VII, தொகுதி - 7)

[அரசாணை (நிலை) எண். 164, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக (ஜி.ஐ.எம்)த் துறை,
நாள் : 28 அக்டோபர் 2024, ஐப்பசி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி கிராமங்கள் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் படுக்கப்படுத்து, பள்ளக்குறிச்சி கிராமங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்க, நில எடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 39.06.91 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம், 2013-ன் அவசர காலச் சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் அல்லது தனி நபர் பேச்சுவார்த்தையின் மூலம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்காக நில எடுப்பு செய்யவும், இந்நில எடுப்பானது மத்திய நில எடுப்புச் சட்டம் 2013-ன் அவசரகால சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 40(4)-ன்படி, 2-வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 3வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 4-வது அத்தியாயத்தின் பிரிவு 12,13,14,15,16,17,18 ஆகிய சட்டப்பிரிவுகள் 5வது அத்தியாயத்தின் பிரிவு 31,32,39,41,42 மற்றும் 6வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள் ஆகியவை இந்நில எடுப்பிற்கு பொருந்தாது என அரசாணை (நிலை) எண் 32 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, நாள்:12.03.2024-ன்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால் சிறிய ரக செயற்கை கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் மற்றும் மாற்றுச்சாலை/இணைப்புச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்காக நில எடுப்பு செய்யும்போது நிர்வாக அனுமதி வழங்கப்படும் பரப்பினைவிட கூடுதல் பரப்பினை (Additional lands)அல்லது ஏதேனும் விடுபட்ட பரப்பினை (Missing lands) நில எடுப்பு / நில உரிமை மாற்றம் செய்யும் நேர்வு எழும் சூழலில் அதனை மேற்கொள்ள சிறப்பினமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் வட்டத்தில் படுக்கப்படுத்து கிராமத்தில் மேற்கொள்ள திட்டத்திற்காக அலகு-VII தொகுதி 7-ல் 4.17.27 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது புற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்துள்ளவரின் விலை
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1.	337	புன்செய்	0.17.70	337	801/1A, 801/1B, 801/4B	802/1A	337	—	பனை—3 வடலி—7 வேம்பு—1 (0.50 மீ) வேப்பங்கன்று— 4	1. சிவராமச்சந்திரன் த/பெ. பொன்னம்பல நாடார் 2. கந்தசாமி த/பெ. பொன்னம்பல நாடார்	702
2.	338/1	புன்செய்	0.04.73	338/1	338/2	801/1A, 801/2A	338/1	—	புங்கைமரம் —1 (0.60 மீ) பனை—8 வடலி—3	1. ரமேஸ் த/பெ. வயிரவநாத நாடார் 2. சுரேஸ் த/பெ. வயிரவநாத நாடார் 3. தினேஸ் த/பெ. வயிரவநாதன் நாடார் 4. பீச் மினரல் கம்பெனி இந்தியா லிமிடெட்	172
3.	338/2	புன்செய்	0.49.81	339	338, 799/1, 799/2	801/1A, 801/2A, 801/3A	338/1, 338/2	—	புங்கைமரம் —1 (0.50மீ) வேப்பங்கன்று—1 பனை—2 வடலி—1	பொன்னம்பலம் த/பெ. செல்லத்துரை நாடார்	3555
4.	339	புன்செய்	0.07.27	339	798/1, 799/1	338/2	339	—	பனை—7	பொன்னம்பலம் த/பெ. செல்லத்துரை நாடார்	3555
5.	748/1	புன்செய்	0.29.35	746/1, 747	746/1, 748/1, 749/1A, 749/1B	748/2	758/2, 764	—	பனை—81 வடலி—4	1. ஹெப்சிபாய் த/பெ. தனசிங் 2. ஸ்டெல்லா ஜாஸ்மின் சு/பெ. சுந்தர் 3. சார்லட் த/பெ. சுந்தர் 4. ஜெபர்ஸன் சாமுவேல் த/பெ. சுந்தர்	219

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	தாபத்திட்டுப் பாகங்கள் (பெரிசுற்றில்) அடங்கிய நிலத்தின் பரப்பளவு (அகலம்)	எல்லைகள்				அளவு அளப்படுத்தப்பட்டது	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	அளவு அளப்படுத்தப்பட்டது
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
6.	748/2	புன்செய்	0.23.19	748/1	748/2	757/1	758/2	—	பனை—10 வடலி—1	1. வெயிலுக்கந்தாள் க/பெ. ஆறுமுக நாடார் 2. விசாலாட்சி க/பெ. செல்லையா 3. சுயம்புக்கனி க/பெ. கிருஷ்ணன் 4. சரஸ்வதி க/பெ. ராஜகோபால் 5. இந்தியன் இன்டிகிரேட்டட் எனர்ஜி லிமிடெட்	3827
7.	749/1A	புன்செய்	0.01.78	746/1, 746/2	749/2	749/1B	748/1	—	—	வேல் நாடார் த/பெ. காலப்பெருமாள் நாடார்	570
8.	755/1	புன்செய்	0.07.92	756/2	753/1B, 754/1	755/2	798/2	EB Pole Motor Room with Motor (Damaged) தொட்டியுடன் கூடியது (சதுர தொட்டி) (4X2X3) வட்ட கிணறு — 5m	தென்னை—15 வாடாச்சி மரம்—1 (0.6மீ) வடலி—8 சொட்டு நீர் பாசனம்	பெருமாள் நாடார் த/பெ. கணபதி நாடார்	382
9.	755/2	புன்செய்	0.00.03	755/1	754/1	799/1, 808	798/2	—	பனை—1 வடலி—1	பெருமாள் நாடார் த/பெ. கணபதி நாடார்	382

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	கையகப்படுத்துபவரின் உள்நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்து வைத்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
10.	756/1	புன்செய்	0.30.85	757/1, 795	756/1	756/2	796	—	சவுக்கு-112 பனை-10 தென்னை-32 தென்னங்கன்று-4 வடலி-3 சொட்டு நீர் பாசனம்	1. பகவத்சிங் த/பெ. சிவசுப்பிரமணியன் நாடார் 2. சிவராஜ் த/பெ. சிவசுப்பிரமணியன் நாடார் 3. வெயிலுகந்தாள் க/பெ. பிச்சைப்பழம் நாடார் 4. ஜான்சி க/பெ. எட்வின் (எ) டேனியேல் எட்வின் ராஜ்	2347
11.	756/2	புன்செய்	0.36.96	756/1	756/2	755/1, 798/2	796, 797/2	—	வேம்பு-2 (1 மீ) தென்னை-23 தென்னங்கன்று-4 பனை-2 வடலி-2 சொட்டு நீர் பாசனம்	ஜான்சி க/பெ. எட்வின்	2346
12.	757/1	புன்செய்	0.34.03	758/1, 758/2	757/1	756/1	757/1, 795	Fencing- 71.9m (கம்பி வேலி)	புளிய மரம் -1 (1.20மீ) புளிய மரம்-2 (1மீ) புளியங்கன்று-6 பனை-71 வடலி-5	ஜேன்ஸ்கனி க/பெ. நடராஜன்	3636
13.	758/1	புன்செய்	0.06.19	758/1	758/2	757/1	758/1	—	பனை-3	ஸ்ரீராம் த/பெ. ராமசாமி நாடார்	366
14.	758/2	புன்செய்	0.23.07	764	748/1, 748/2	757/1	758/1	—	பனை-37 வடலி-39	1. ஸ்ரீராமன் த/பெ. ராமசாமி நாடார் 2. இளங்கோவன் த/பெ. ராமசாமி நாடார்	805

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	புத்தியல் நிலம் (அளவு) (அளவு) (அளவு) (அளவு)	எல்லைகள்				புத்தியல் நிலம்	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரிடும் (திருவாளர்கள்)	புத்தியல் நிலம்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
15.	764	புன்செய்	0.00.86	764	748/1	758/2	764	—	—	1. ஸ்ரீராமன் த/பெ. ராமசாமி நாடார் 2. இளங்கோவன் த/பெ. ராமசாமி நாடார்	805
16.	795	புன்செய்	0.08.12	757/1, 795	757/1	756/1	795	—	பனை-9 வடலி-1	1. சாமங்காத்த பெருமாள் நாடார் த/பெ. அய்யங்கண்ணு நாடார் 2. சொர்ணம்மாள் க/பெ. குருசாமி நாடார் 3. குமாரவேல் த/பெ. ஆறுமுக நாடார் 4. முத்து இசக்கி த/பெ. வெள்ளபாண்டியன் 5. பகவத்சிங் த/பெ. சிவசுப்பிரமணியம் 6. இந்தியன் இன்டிகிரேட்டட் எனர்ஜி லிமிடெட்	933
17.	797/2	புன்செய்	0.00.35	796, 797/1	756/2, 796	339, 798/1	348	—	—	1. குமாரசாமி த/பெ. சித்தம்பல நாடார் 2. வர குணபாண்டியன் த/பெ. சித்தம்பல நாடார் 3. ஆறுமுக பாண்டியன் த/பெ. சித்தம்பல நாடார் 4. தங்க புஷ்பம் க/பெ. குபேர ராஜன் 5. தனலட்சுமி த/பெ. குபேர ராஜன் 6. தவ சேகர் த/பெ. குபேர ராஜன் 7. பொன்ராஜ் த/பெ. குபேர ராஜன் 8. பொன்னுலிங்க ஈஸ்வரி த/பெ. குபேர ராஜன் 9. சிவக்குமார் த/பெ. வேலாதித்தன் 10. நிர்மலா த/பெ. வேலாதித்தன் 11. ரேவதி த/பெ. வேலாதித்தன்	1050

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
18.	798/1	புன்செய்	0.20.36	798/1, 798/2	798/2	799/1	339	EB Line Crossing	தென்னை-7 வேப்பங்கன்று-2 புளியமரம்-1 (1மீ) பனை-3 வடலி-2	பொன்னம்பலம் த/பெ. செல்லத்துரை நாடார்	3555
19.	798/2	புன்செய்	0.25.64	756/2, 797/2	755/1, 755/2, 798/2	799/1	798/1	EB Line Crossing	தென்னை-60 வாடாச்சி மரம்-6 வேப்பங்கன்று-1 பனை-16 வடலி-41	சீதாலெட்சுமி க/பெ. ஆனந்தராஜ்	2296
20.	799/1	புன்செய்	0.13.93	755/2, 798/1, 798/2	808/2	799/2	338/2, 339	-	சீமை உடை	கிருஷ்ணவேணி க/பெ. கார்த்தீஸ்வரன்	3541
21.	799/2	புன்செய்	0.00.12	799/1	806/1, 806/2, 808/2	800/1, 806/2	338/2, 801/3A	-	சீமை உடை	பொன்னம்பலம் த/பெ. செல்லத்துரை நாடார்	3555
22.	801/1A	புன்செய்	0.15.10	338/1, 801/1A	801/2A	801/1B	337	-	பனை-11 வடலி-18 வேப்பங்கன்று-1	பீச் மினரல் கம்பெனி இந்தியா லிமிடெட்	73
23.	801/2A	புன்செய்	0.15.52	338/1, 338/2	801/2A, 801/3A	801/1B	801/1A	-	பனை-31 வடலி-3	பீச் மினரல் கம்பெனி இந்தியா லிமிடெட்	73
24.	801/3A	புன்செய்	0.00.36	338/2	801/3A	801/3A	801/2A	-	வேப்பங்கன்று-1	பொன்னம்பலம் த/பெ. செல்லத்துரை நாடார்	3555
25.	801/1B	புன்செய்	0.07.06	801/1A, 801/2A	801/1B	801/4B	337	-	பனை-5 புளிய மரம்-1 (1 மீ)	1. மன்னராஜா த/பெ. பெருமாள் நாடார் 2. சின்னத்துரை த/பெ. பெருமாள் நாடார் 3. அன்புசெல்வி த/பெ. பெருமாள் நாடார் 4. அம்பிகா த/பெ. பெருமாள் நாடார்	3890

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	கையகப்படுத்துபவரின் உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்து வைத்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
26.	801/4B	புன்செய்	0.12.90	801/1B	800/2A, 801/4B	802/1A	337	கல்லறை – 1	புளிய மரம் –1 (1.20 மீ) வேப்பங்கன்று–8	1. ரெத்தின பாண்டி த/பெ. பெருமாள் நாடார் 2. சுந்தர பாண்டி த/பெ. பெருமாள் நாடார் 3. ராம பாண்டி த/பெ. பெருமாள் நாடார்	2511
27.	802/1A	புன்செய்	0.22.00	337, 801/4B	802/1A	802/1B	802/1A	தொட்டியுடன் கூடிய (Damaged) மோட்டார் அறை–1 (4.5 m X 3 X2) வட்டக் கிணறு–5m EB Pole–1 Fencing – 99.5 m (கம்பி வேலி)	ஈச்ச மரம்–1 புளியமரம் –2 (0.80 மீ) புளியமரம் –2(1 மீ) புளியங்கன்று–4 வேம்பு 4 (0.60 மீ) வேம்பு 2 (0.50 மீ) வேம்பு 1 (0.70 மீ) வேப்பங்கன்று–4 பனை–1 பனங்கன்று–6 வடலி –10	வெள்ளத்துரை த/பெ. துரைச்சாமி நாடார்	806
28.	802/1B	புன்செய்	0.02.07	802/1A	802/1B	803/1A, 803/1B, 803/2A, 803/2B	802/1B	EB Pole–1	–	வெள்ளத்துரை த/பெ. துரைச்சாமி நாடார்	806
மொத்தம்			4.17.27								

இந்த அறிவிக்கை 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரிபீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாய்வு மற்றும் மறு குடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின்கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்த்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த தனி மாவட்ட வருவாய் அலுவலர், (நி.எ) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் மற்றும் அவரது பணியாளருக்கு அரசால் அதிகாரமளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4)-ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரமின்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

நிலம், கையகப்படுத்துதல் தொடர்பாக இச்சட்டத்தின் 15-ஆம் பிரிவின் கீழான விசாரணை அறிவிப்பு அவசரநிலை கருதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலை கருதி இச்சட்டத்தின் பிரிவு 40(1)-ன் படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் உரிமை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

(Unit-II, Block-2)

[அரசாணை (நிலை) எண். 165, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, 28 அக்டோபர் 2024, ஐப்பசி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/IPC/1030(b-2)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 39.06.91 hectares of land is required in the Madhavankurichi village and Aadhiyakurichi village in Tiruchendur Taluk and Padukapathu village and Pallakurichi village in Sattankulam Taluk in Thoothukudi District for public purpose, namely formation of a new road to re-route the ECR and the formation of connective road to the lands acquired for establishing a new launch station for SSLV in Favour of ISRO.

Since the land is urgently required for state highways department land acquisition either under sub-section (1) of Section 40 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (RFCTLARR) Act 2013, or through private negotiation as ordered by G.O.(Ms) No.32 of Industries, Investment Promotion and Commerce (GIM) Department dated 12.03.2024, as stipulated under section 40(4) of the RFCTLARR Act, all sections under chapter 2, all sections under chapter 3 and sections 12,13,14,15,16,17,18 under chapter 4 and sections 31,32,39,41,42 under chapter 5 and all sections under chapter 6 does not applicable to this land acquisition.

Since the project is national importance, the establishment of a new launch station for SSLV in favour of ISRO and for formation of a new road to re-route the ECR and to establish connective road to the land acquired for the establishment of a new launch station, the District Collector Thoothukudi has been empowered to add any additional lands or any missing lands towards the land acquisition/land alienation mentioned in administrative sanction, in case any need arises.

Therefore, it is notified that for the above said project in the Madhavankurichi village of Tiruchendur Taluk in Thoothukudi District, land measuring an extent of 5.10.55 hectares, whose details are specified in the Schedule below, is under acquisition in Unit II Block-2.

THE SCHEDULE

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	61	Dry	0.06.93	51, 52	60	63	62	Nil	Nil	Sathishkumar S/o Chelladurai Nadar	1201

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
2	62	Dry	0.21.96	51	61	135, 63	165	-	Palm-3 Neem -4 (small)	SivakumarNadar S/o Athipandi Nadar	185
3	63/1	Dry	0.14.66	62, 61	63/3	63/2	135/2	Temple-1 (length -4m x breadth-5m) Asbestos sheet Statue-1 Pidam-1 Fencing (13.10m X 1.50m X 2 Nos.) Iron Gate-1 (5m X 2m)	Vadali-1	1. Patturajan S/o Thiraviya Nadar 2. Chanthira W/o Patturajan	1263
4	63/3	Dry	0.38.27	60	66/2, 66/3	64, 65/1	63/1, 63/2	-	Palm-2 Vadali-3 Tamarind -1 Cashew apple tree-1 Neem-2 Neem -1 (small)	1. SuyambuNadar S/o Perumal Nadar 2. Rajendra Nadar S/o Perumal Nadar 3. Ravi Nadar S/o Perumal Nadar	803
5	65/2A	Dry	0.03.97	66/2	65/2B	124/1B, 111/1A	65/1	Nil	Nil	NatesanNadar S/o Thiraviya Nadar	322
6	65/2B	Dry	0.19.94	66/3	67/2, 69/2	69/1	65/2A	Nil	Nil	1. Kasthuribai W/o Jeyakandi Nadar 2. Hemalatha D/o Jeyakandi Nadar 3. Narmatha D/o Jeyakandi Nadar	1278

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
										4. Thiraviaselvi D/o Jeyakandi Nadar 5. Thiruselvan S/o Jeyakandi Nadar 6. Janasan S/o Jeyakandi Nadar 7. Kumuthini D/o Jeyakandi Nadar	
7	66/2	Dry	0.01.48	66/1	67/2	66/3	63/3	Nil	Nil	1. Manokaran Nadar S/o Siva subramania Nadar 2. Thangadurai Nadar	409
8	66/3	Dry	0.21.20	66/2	67/2	65/2A, 65/2B	63/3	-	Palm-4	1. Janathirajan S/o C. Thangasamy Nadar 2. Dhanasekaran S/o Thangasamy Nadar 3. Vinaitheerthaperumal Nadar S/o Thirumal Nadar 4. Periapiratti W/o Arumuga Nadar 5. Palavesha Muthu Nadar S/o Thirumal Nadar 6. Raguleshwaran S/o Arumuga Nadar	972
9	67/1	Dry	0.02.35	26	68/2	69/2	67/2	Nil	Nil	Indira, W/o Karuppasamy	871
10	67/2	Dry	0.00.10	58	67/1	65/2B	66/2, 66/3	Nil	Nil	Madhavan, S/o Arumugam	1365
11	69/1	Dry	0.01.52	65/2B	65/2B, 65/3	111/1A, 111/3	65/2A	Nil	Nil	Indian Gas Limited	1378
12	69/2	Dry	0.17.06	67/1, 67/2	70/1B	69/3	65/2B	Fencing - 41m	Nil	Karuppasamy S/o Thangavel	1543

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
13	69/3	Dry	0.18.32	69/2	70/1B	110/1	69/1	Fencing Veli - 30m	Neem -1	Karuppasamy S/o Thangavel	1543
14	70/1B	Dry	0.11.06	70/1A, 68/2	70/2A, 70/3	98/1, 98/3	69/2, 69/3, 110/1	-	Neem (small)-3	Pazhakiselvi W/o Arumugapandi	155
15	96/5	Dry	0.22.15	96/2, 96/3, 66/4B, 96/6	85	95/1A, 75/6, 95/4B	97/5, 97/6	-	Tamarind -4 Palm-2 Neem-1 Vadali-5 Seemaiudai	Murugaraj Nadar S/o Uppusamy Nadar	435
16	96/6	Dry	0.00.25	96/1	96/2	96/5	97/5, 97/6	Nil	Nil	Jeyapandiya Nadar S/o Vinaitheertha perumal Nadar	557
17	97/1	Dry	0.00.24	74/3	96/1	97/8	97/3, 97/4	Nil	Nil	C.Suviseshamuthu jeyapaul	1106
18	97/2	Dry	0.02.05	74/3	97/1	97/3	98/2	Nil	Nil	1. Muthulingam S/o Perumal Nadar 2. Dhanasekaran S/o Perumal Nadar	762
19	97/3	Dry	0.07.50	97/2	97/1, 97/6	97/4	99/3	Nil	Nil	Murugaraj Nadar S/o Uppusamy Nadar	435
20	97/4	Dry	0.03.00	97/3	97/6	97/5	99/3	Nil	Nil	Janaki W/o Arumuga Nadar	1672
21	97/5	Dry	0.14.93	97/4, 97/6	96/5	95/4A, 95/4B	99/3	-	Palm-13 Tamarind -3 Seemaiudai	Murugaraj Nadar S/o Uppusamy Nadar	435
22	97/6	Dry	0.08.09	97/1,	96/5, 96/6,	96/5	99/4, 99/3	-	Palm-4 Seemaiudai	Gnanaselvi W/o Rajkumar	1490

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
23	98/1	Dry	0.17.23	70/1B	98/2	99/1A, 99/1B	98/3	-	Palm-5 Tamarind -1	Chithambara Nadar S/o Pothikan Nadar	187
24	98/2	Dry	0.08.20	70/3	74/3	99/3	98/1	-	Palm-15 vadali-1	Anbulingam S/o Jeyapandi Nadar	1281
25	98/3	Dry	0.13.24	70/3	74/3	99/1A, 99/1B	110/1, 110/2	-	Palm-2 Tamarind -1 Vadali-12 Neem-1	Anbulingam S/o Jeyapandi Nadar	1281
26	99/3	Dry	0.14.05	98/1, 98/2	97/3, 97/4, 97/5	100/2	99/1B, 99/2	-	Palm-4 Vadali-2	Kajenthiran S/o Raja durai Nadar	1402
27	99/1B	Dry	0.00.30	98/1, 98/2	99/3	99/2	99/1A	Nil	Nil	Ramachandiran S/o Lingaganeshan Nadar	1534
28	110/1	Dry	0.03.54	69/3	70/1B, 98/3	110/2	111/3	Fencing Veli - 22.3m	Seemaiudai	Indian Gas Limited	1291
29	135/2	Dry	0.01.48	62	63/1	134	135/1	Nil	Nil	1. Manokaran Nadar S/o Siva subramania Nadar 2. Thangadurai Nadar	409
30	165/1	Dry	0.06.96	164/2C	51	165/2	167/3	Nil	Nil	Vinayagam S/o Lingasamy Nadar	1611
31	165/2	Dry	0.64.10	165/1	51, 62	136, 135	166/1, 166/2	Water tank-1 (4x3x1m) Motor room-1 (3x2x2m) Electric pole-1 Electric wire going on Round well-1 (3m) Roof set-1 (5x3m)	Palm Tree-63 Coconut tree-71 Vadali-8 Neem tree-1 Neem tree small-4 Dates palm tree-1 Drumstick-6	1. Durairaj S/o Jeyaraj Nadar 2. Rathinam Nadar S/o Periavel Nadar 3. Thillaivasagam Nadar S/o Periavel Nadar	810

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
32	166/1	Dry	0.04.47	167/1B, 167/3	165/2	166/2	173/1C	-	Palm-1 Vadali-1 Neem-1	1. Alagesa Nadar S/o Bhagavathi Nadar 2. Murugesan Nadar S/o Bhagavathi Nadar	607
33	167/1A	Dry	0.22.42	171/2C, 168/5	167/2A	167/1B	172	Drip Irrigation	coconut tree (Small) -13 Coconut tree-12 Sappotta-36 Vadali-12 palm-1	Susila W/o Athipandi	1121
34	167/1B	Dry	0.08.39	187/1A	167/3	173/1C, 166/1	172	Drip Irrigation	Naval tree-1 Sappotta-13 coconut tree (Small) -12 Coconut tree-6 Tamarind-1 Tamarind (small)-1 Vadali-2	Athipandi Nadar S/o Suyambu Nadar	1179
35	167/3	Dry	0.20.75	167/2A, 167/2B	164/2C, 165/1	166/1	167/1A, 167/1B	Fencing Veli (68.8m)	Palm-2 Vadali-15 Tamarind-1 Neem-1	1. Natesapandian S/o Duraisamy Nadar 2. Thangavel pandi Nadar S/o Duraisamy Nadar	644
36	171/2B	Dry	0.10.36	171/2A	171/2C	172	181/2B2	-	Tamarind -1	1. Karuppadurai S/o mahalinga Nadar 2. Vijayakumar S/o mahalinga Nadar	643
37	171/2C	Dry	0.01.03	171/2A	168/4, 168/5	172, 167/1A	171/2B	-	Monkeybod (small)-3	Susila W/o Athipandi Nadar	1793

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
38	172	Dry	0.28.43	181/2A2, 181/2B2	167/1A, 167/1B	174, 173	180/3A2, 180/3B	Round Well -1 (5 diameter) Water tank-1 (4.2x2.5 x 0.90m) Motor room-1 (1x1x1.8m) Electric pole-1 Electric wire going on	Palm-34 Sappotta-22 Tamarind-2 Neem-1(small) Coconut tree-46	1. Athipandi S/o Suyambu Nadar 2. Siva kumar S/o Athipandi 3. Susila W/o Athipandi Nadar	974
39	181/2A2	Dry	0.00.69	181/1A	181/2B2	172, 180/3A1, 180/3A2	180/1B	-	Sappotta-1	SusilaAmmal W/o AthipandiNadar	1146
40	181/2B2	Dry	0.29.21	181/1A	171/2A, 171/2B	172	181/2A2	Fencing veli, Drip Irrigation, Electric wire going on Cemetery-4	Palm-16 Sappotta-22 Coconut tree-21 Coconut tree (Small) -12 Tamarind (small)-1 Vadali-4	Sivakumar Nadar S/o Athipandi Nadar	185
41	183/3A	Dry	0.17.02	183/2	183/4A	183/3B	Athiya kurichi-33	-	Neem (small)-9	1. MuthuNadar S/o Siva linga Nadar 2. Nithiyanantham W/o Muthu Nadar 3. Athimani S/o Muthu Nadar 4. Suresh S/o Muthu Nadar	437

Sl. No.	Survey No. and S.D.No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & address of person interested (Messrs)	Register holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
										5. Prabhavathy D/o Muthu Nadar 6. Suyambulingam S/o Muthu Nadar 7. Ravikumar S/o Muthu Nadar	
42	183/4A	Dry	0.01.65	Athiya kurichi-33	182	183/3B	183/1, 183/2, 183/3A	-	Coconut tree-1 Vadali-3 Neem (small)-1	Jeyakunasingh S/o Paramasiva Nadar	555
Total			5.10.55								

This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) to all whom it may concern.

A plan of the lands may be inspected in the office of the Collector, Thoothukudi and the Special District Revenue Officer, (Land Acquisition) SSLV Project, Tiruchendur on any working day during the working hours.

The Government is pleased to authorize the Special District Revenue Officer (Land Acquisition), SSLV Project, Tiruchendur and his/her staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.

Under sub-section (4) of section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale/purchase, etc., or create any encumbrances on such land from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* without prior approval of the Collector.

In view of urgency of the case the provision of hearing objections under section 15 of the said Act is dispensed with and in view of urgency of the case is become necessary to acquire immediate possession of the land specified in the schedule under the provision of the sub section (1) of Section 40 of the said Act.

படிவம் - IV

முதல்நிலை அறிவிக்கை

(அலகு - II, தொகுதி - 2)

(அரசாணை (நிலை) எண். 165, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தக (ஜி.ஐ.எம்) துறை, நாள் : 28- 10-2024)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி கிராமங்கள் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி கிராமங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை

அமைக்கவும் 39.06.91 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்துள்ளது. நிலஎடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 39.06.91 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம், 2013-ன் அவசர காலச் சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் அல்லது தனி நபர் பேச்சுவார்த்தையின் மூலம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்காக நில எடுப்பு செய்யவும், இந்நில எடுப்பானது மத்திய நில எடுப்புச் சட்டம் 2013-ன் அவசரகால சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 40(4)-ன்படி, 2-வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 3வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 4-வது அத்தியாயத்தின் பிரிவு 12,13,14,15,16,17,18 ஆகிய சட்டப்பிரிவுகள் 5வது அத்தியாயத்தின் பிரிவு 31,32,39,41,42 மற்றும் 6வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள் ஆகியவை இந்நில எடுப்பிற்கு பொருந்தாது என அரசாணை (நிலை) எண் 32 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, நாள்: 12.03.2024-ன்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால் சிறியரசு செயற்கை கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் மற்றும் மாற்றுச்சாலை/இணைப்புச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்காக நில எடுப்பு செய்யும்போது நிர்வாக அனுமதி வழங்கப்படும் பரப்பினைவிட கூடுதல் பரப்பினை (Additional Lands) அல்லது ஏதேனும் விடுபட்ட பரப்பினை (Missing Lands) நில எடுப்பு/நில உரிமை மாற்றம் செய்யும் நேரவில் எழும் சூழலில் அதனை மேற்கொள்ள சிறப்பினமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில், மாதவன்குறிச்சி கிராமத்தில் மேற்கொள்ள திட்டத்திற்காக அலகு-II தொகுதி-2-ல் 5.10.55 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	நவம்பர் 2013-ல் பதிவு செய்யப்பட்ட நிலப்பரப்பளவு
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	61	புன் செய்	0.06.93	51, 52	60	63	62	இல்லை	இல்லை	சதிஸ்குமார் த/பெ செல்லத்துரை நாடார்	1201
2	62	புன் செய்	0.21.96	51	61	135, 63	165	-	பனை -3 வேம்பு சிறியது-4	சிவகுமார் நாடார் த/பெ ஆதிபாண்டி நாடார்	185
3	63/1	புன் செய்	0.14.66	62, 61	63/3	63/2	135/2	கோவில் -1 அளவு: 4மீ நீளம் x அகலம் 5மீ ஆஸ்பெஸ்ட்டா ஷட் சிலை-1 பீடம்-1 பென்சிங் வேலி (13.10 மீ x 1. 50 மீ x 2 எண்ணம்) இரும்பு கதவு (5 மீ x 2 மீ) -1 எண்ணம்	வடலி-1	1. பட்டுராஜன் த/பெ திரவிய நாடார் 2. சந்திரா க/பெ பட்டுராஜன்	1263

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				புக்கம்மாட்டுக்க	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	புக்கம்மாட்டுக்க
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
4	63/3	புன் செய்	0.38.27	60	66/2, 66/3	64, 65/1	63/1, 63/2	—	பனை-2 வடலி-3 புளி-1 கொல்லாம்பழம் மரம்-1 வேம்பு-2 வேம்பு சிறியது-1	1. சுயம்பு நாடார் த/பெ பெருமாள் நாடார் 2. ராஜேந்திர நாடார் த/பெ பெருமாள் நாடார் 3. ரவி நாடார் த/பெ பெருமாள் நாடார்	803
5	65/2A	புன் செய்	0.03.97	66/2	65/2B	124/1B, 111/1A	65/1	இல்லை	இல்லை	நடேசன் நாடார் த/பெ திரவிய நாடார்	322
6	65/2B	புன் செய்	0.19.94	66/3	67/2, 69/2	69/1	65/2A	இல்லை	இல்லை	1. கஸ்தூரியாய் க/பெ ஜெயகண்டி நாடார் 2. ஹேமலதா த/பெ ஜெயகண்டி நாடார் 3. நர்மதா த/பெ ஜெயகண்டி நாடார் 4. திரவிய செல்வி த/பெ ஜெயகண்டி நாடார் 5. திருச்செல்வன் த/பெ ஜெயகண்டி நாடார் 6. ஜனசன் த/பெ ஜெயகண்டி நாடார் 7. குழுதினி த/பெ ஜெயகண்டி நாடார்	1278
7	66/2	புன் செய்	0.01.48	66/1	67/2	66/3	63/3	இல்லை	இல்லை	1. மனோகரன் நாடார் த/பெ சிவசுப்பிரமணிய நாடார் 2. தங்கத்துரை நாடார்	409

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றாக்குறையின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்து வைத்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
8	66/3	புன் செய்	0.21.20	66/2	67/2	65/2A, 65/2B	63/3	—	பனை—4	1. ஜானதி ராஜன் த/பெ. சி.தங்கசாமி நாடார் 2. தனசேகரன் த/பெ. தங்கசாமி நாடார் 3. வினையீரத்த பெருமாள் நாடார் த/பெ. திருமால் நாடார் 4. பெரிய பிராட்டி க/பெ. ஆறுமுக நாடார் 5. பலவேசு முத்து நாடார் த/பெ. திருமால் நாடார் 6. ரகுலேஸ்வரன் த/பெ. ஆறுமுக நாடார்	972
9	67/1	புன் செய்	0.02.35	26	68/2	69/2	67/2	இல்லை	இல்லை	இந்திரா க/பெ. கருப்பசாமி	871
10	67/2	புன் செய்	0.00.10	58	67/1	65/2B	66/2, 66/3	இல்லை	இல்லை	மாதவன் த/பெ. ஆறுமுகம்	1365
11	69/1	புன் செய்	0.01.52	65/2B	65/2B, 65/3	111/1A, 111/3	65/2A	இல்லை	இல்லை	இந்தியன் கேஸ் லிமிடெட்	1378
12	69/2	புன் செய்	0.17.06	67/1, 67/2	70/1B	69/3	65/2B	பென்சிங் வேலி — 41 மீ	இல்லை	கருப்பசாமி த/பெ. தங்கவேல்	1543
13	69/3	புன் செய்	0.18.32	69/2	70/1B	110/1	69/1	பென்சிங் வேலி — 30 மீ	வேம்பு—1	கருப்பசாமி த/பெ. தங்கவேல்	1543
14	70/1B	புன் செய்	0.11.06	70/1A, 68/2	70/2A, 70/3	98/1, 98/3	69/2, 69/3, 110/1	—	வேம்பு சிறியது—3	பழகிசெல்வி க/பெ. ஆறுமுக பாண்டி	155

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				புள்ளி எண்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பரப்பளவு (அடிகள்)
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
15	96/5	புன் செய்	0.22.15	96/2, 96/3, 66/4B, 96/6	85	95/1A, 75/6, 95/4B	97/5, 97/6	—	புளி - 4 பனை - 2 வேம்பு - 1 வடலி-5 சீமை உடை	முருகராஜ் நாடார் த/பெ. உப்புசாமி நாடார்	435
16	96/6	புன் செய்	0.00.25	96/1	96/2	96/5	97/5, 97/6	இல்லை	இல்லை	ஜெயபாண்டிய நாடார் த/பெ. வினைதீர்த்த பெருமாள் நாடார்	557
17	97/1	புன் செய்	0.00.24	74/3	96/1	97/8	97/3, 97/4	இல்லை	இல்லை	செ.கவிசேஷமுத்து ஜெயபால்	1106
18	97/2	புன் செய்	0.02.05	74/3	97/1	97/3	98/2	இல்லை	இல்லை	1. முத்துலிங்கம் த/பெ. பெருமாள் நாடார் 2. தனசேகரன் த/பெ. பெருமாள் நாடார்	762
19	97/3	புன் செய்	0.07.50	97/2	97/1, 97/6	97/4	99/3	இல்லை	இல்லை	முருகராஜ் நாடார் த/பெ. உப்புசாமி நாடார்	435
20	97/4	புன் செய்	0.03.00	97/3	97/6	97/5	99/3	இல்லை	இல்லை	ஜானகி க/பெ ஆறுமுக நாடார்	1672
21	97/5	புன் செய்	0.14.93	97/4, 97/6	96/5	95/4A, 95/4B	99/3	—	பனை-13 புளி- 3 சீமை உடை	முருகராஜ் நாடார் த/பெ. உப்புசாமி நாடார்	435
22	97/6	புன் செய்	0.08.09	97/1,	96/5, 96/6,	96/5	99/4, 99/3	—	பனை-4 சீமை உடை	ஞானசெல்வி க/பெ. ராஜ்குமார்	1490
23	98/1	புன் செய்	0.17.23	70/1B	98/2	99/1A, 99/1B	98/3	—	பனை-5 புளி-1	சிதம்பர நாடார் த/பெ. போத்திக் கண் நாடார்	187
24	98/2	புன் செய்	0.08.20	70/3	74/3	99/3	98/1	—	பனை-15 வடலி-1	அன்புலிங்கம் த/பெ. ஜெயபாண்டிநாடார்	1281

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றாக்குள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்து வைப்பது செய்து வைப்பது
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
25	98/3	புன் செய்	0.13.24	70/3	74/3	99/1A, 99/1B	110/1, 110/2	—	பனை—2 புளி—1 வடலி—12 வேம்பு—1	அன்புலிங்கம் த/பெ ஜெயபாண்டி நாடார்	1281
26	99/3	புன் செய்	0.14.05	98/1, 98/2	97/3, 97/4, 97/5	100/2	99/1B, 99/2	—	பனை—4 வடலி—2	கஜேந்திரன் த/பெ. ராஜதுரை நாடார்	1402
27	99/1B	புன் செய்	0.00.30	98/1, 98/2	99/3	99/2	99/1A	இல்லை	இல்லை	ராமசுந்திரன் த/பெ. லிங்ககணேசன் நாடார்	1534
28	110/1	புன் செய்	0.03.54	69/3	70/1B, 98/3	110/2	111/3	பென்சிங் வேலி — 22.3மீ	சீமை உடை	இந்தியன் கேஸ் லிமிடெட்	1291
29	135/2	புன் செய்	0.01.48	62	63/1	134	135/1	இல்லை	இல்லை	1. மனோகரன் நாடார் த/பெ. சிவசுப்பிரமணிய நாடார் 2. தங்கத்துரை நாடார்	409
30	165/1	புன் செய்	0.06.96	164/2C	51	165/2	167/3	இல்லை	இல்லை	விநாயகம் த/பெ. லிங்கசாமி நாடார்	1611
31	165/2	புன் செய்	0.64.10	165/1	51, 62	136, 135	166/1, 166/2	தண்ணீர் தொட்டி—1 (4x3x1மீ) மின்மோட்டார் அறை—1(3x2 x2மீ) மின்கம்பம்—1 மின்வயர் செல்கிறது வட்ட கிணறு—1 (3மீ) கூரை செட்—1 (5x3மீ)	பனை—63 தென்னை—71 வடலி—8 வேம்பு—1 வேம்பு சிறியது—4 ஈச்சமரம்—1 முருங்கை—6	1. துரைராஜ் த/பெ. ஜெயராஜ் நாடார் 2. ரத்தினம் நாடார் த/பெ. பெரியவேல் நாடார் 3. தில்லை வாசகம் நாடார் த/பெ. பெரியவேல் நாடார்	810

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				பக்கம்மாட்டுக்க	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பற்றுள்ளவரின் பதிவு எண்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
32	166/1	புன்செய்	0.04.47	167/1B, 167/3	165/2	166/2	173/1C	—	பனை—1 வடலி—1 வேம்பு—1	1. அழகேசு நாடார் த/பெ. பகவதி நாடார் 2. முருகேசன் நாடார் த/பெ. பகவதி நாடார்	607
33	167/1A	புன்செய்	0.22.42	171/2C, 168/5	167/2A	167/1B	172	சொட்டு நீர் பாசனம்	தென்னை கன்று—13 தென்னை—12 சப்போட்டா—36 வடலி—12 பனை—1	சுசிலா க/பெ. ஆதிபாண்டி	1121
34	167/1B	புன்செய்	0.08.39	187/1A	167/3	173/1C, 166/1	172	சொட்டு நீர் பாசனம்	நாவல்—1 சப்போட்டா—13 தென்னை கன்று—12 தென்னை—6 புளி—1 புளி(சிறியது)—1 வடலி—2	ஆதிபாண்டிநாடார் த/பெ சுயம்பு நாடார்	1179
35	167/3	புன்செய்	0.20.75	167/2A, 167/2B	164/2C, 165/1	166/1	167/1A, 167/1B	பென்சிங் வேலி 68.8 மீட்டர்	பனை—2 வடலி—15 புளி—1 வேம்பு—1	1. நடேசுப் பாண்டியன் த/பெ. துரைச்சாமி நாடார் 2. தங்கவேல் பாண்டி நாடார் த/பெ. துரைச்சாமி நாடார்	644
36	171/2B	புன்செய்	0.10.36	171/2A	171/2C	172	181/2B2	—	புளி—1	1. கருப்பத்துரை த/பெ. மகாலிங்க நாடார் 2. விஜயக்குமார் த/பெ. மகாலிங்க நாடார்	643
37	171/2C	புன்செய்	0.01.03	171/2A	168/4, 168/5	172, 167/1A	171/2B	—	கொடுக்காபுளி சிறியது—3	சுசீலா க/பெ ஆதிபாண்டி நாடார்	1793

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றாக்காலவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்து வைப்பது
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
38	172	புன் செய்	0.28.43	181/2A2, 181/2B2	167/1A, 167/1B	174, 173	180/3A2, 180/3B	வட்டகிணறு-1 (விட்டம் 5 மீ) தண்ணீர் தொட்டி-1 (4.2x2.5x0.90மீ) மோட்டார் அறை-1 (1x1x1.8மீ) மின்கம்பம்-1 மின்வயர் செல்கிறது	பனை-34 சப்போட்டா-22 புளி-2 வேம்பு-1 (சிறியது) தென்னை-46	1. ஆதிபாண்டி நாடார் த/பெ. சுயம்பு நாடார் 2. சிவக்குமார் த/பெ. ஆதிபாண்டி 3. கசீலா க/பெ. ஆதிபாண்டி நாடார்	974
39	181/2A2	புன்செய்	0.00.69	181/1A	181/2B2	172, 180/3A1, 180/3A2	180/1B	-	சப்போட்டா-1	கசிலா அம்மாள் க/பெ. ஆதிபாண்டி நாடார்	1146
40	181/2B2	புன்செய்	0.29.21	181/1A	171/2A, 171/2B	172	181/2A2	பென்சிங் வேலி சொட்டுநீர் மின்வயர் செல்கிறது கல்லறை-4	பனை-16 சப்போட்டா-22 தென்னை-21 தென்னை கன்று-12 புளி(சிறியது)-1 வடலி-4	சிவகுமார் நாடார் த/பெ. ஆதிபாண்டி நாடார்	185

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				பக்கமுனையங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
41	183/3A	புன்செய்	0.17.02	183/2	183/4A	183/3B	ஆதியாக் குறிச்சி-33	-	வேம்பு (சிறியது)-9	1. முத்து நாடார் த/பெ. சிவலிங்க நாடார் 2. நித்தியானந்தம் க/பெ. முத்து நாடார் 3. ஆதிமணி த/பெ. முத்து நாடார் 4. சுரேஷ் த/பெ. முத்து நாடார் 5. பிரபாவதி த/பெ. முத்து நாடார் 6. சுயம்புலிங்கம் த/பெ. முத்து நாடார் 7. ரவிசுமார் த/பெ. முத்து நாடார்	437
42	183/4A	புன்செய்	0.01.65	ஆதியாக் குறிச்சி-33	182	183/3B	183/1, 183/2, 183/3A	-	தென்னை -1 வடலி-3 வேம்பு (சிறியது)-1	ஜெயகுணசிங் த/பெ. பரமசிவ நாடார்	555
மொத்தம்			5.10.55								

இந்த அறிவிக்கை 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின்கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த தனி மாவட்ட வருவாய் அலுவலர், (நி.எ) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் மற்றும் அவரது பணியாளருக்கு அரசால் அதிகாரமளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4)-ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரமின்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

நிலம், கையகப்படுத்துதல் தொடர்பாக இச்சட்டத்தின் 15-ஆம் பிரிவின் கீழான விசாரணை அறிவிப்பு அவசரநிலை கருதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலை கருதி இச்சட்டத்தின் பிரிவு 40(1)-ன் படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் உரிமை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

(Unit-I, Block-1)

[அரசாணை (நிலை) எண். 166, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை,
28 அக்டோபர் 2024, ஐப்பசி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/IIPC/1030(b-3)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 39.06.91 hectares of land is required in the Madhavankurichi village and Aadhiyakurichi village in Tiruchendur Taluk and Padukapathu village and Pallakurichi village in Sattankulam Taluk in Thoothukudi District for public purpose, namely formation of a new road to re-route the ECR and the formation of connective road to the lands acquired for establishing a new launch station for SSLV in Favour of ISRO.

Since the land is urgently required for state highways department land acquisition either under sub-Section (1) of section 40 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (RFCTLARR) Act 2013, or through private negotiation as ordered by G.O.(Ms) No.32 of Industries, Investment Promotion and Commerce (GIM) Department dated 12.03.2024, as stipulated under Section 40(4) of the RFCTLARR Act, all Sections under chapter 2, all Sections under chapter 3 and Sections 12,13,14,15,16,17,18 under chapter 4 and Sections 31,32,39,41,42 under chapter 5 and all Sections under chapter 6 does not applicable to this land acquisition.

Since the project is national importance, the establishment of a new launch station for SSLV in favour of ISRO and for formation of a new road to re-route the ECR and to establish connective road to the land acquired for the establishment of a new launch station, the District Collector, Thoothukudi has been empowered to add any additional lands or any missing lands towards the land acquisition/land alienation mentioned in administrative sanction, in case any need arises.

Therefore, it is notified that for the above said project in the Madhavankurichi village of Tiruchendur Taluk in Thoothukudi District, land measuring an extent of 5.07.48 hectares, whose details are specified in the Schedule below, is under acquisition in Unit I Block-1.

THE SCHEDULE

Sl. No	Survey No.and S.D.No	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	89/3A1	Dry	0.13.58	89/2	89/3A2	89/3B	90/4B2A	--	Palm - 1	1.suyambu Nadar S/o. S.Perumal Nadar 2. Rajenthiran S/o. S. Perumal Nadar	619

Sl. No	Survey No.and S.D.No	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
2	89/3A2	Dry	0.08.26	89/1	90/4	89/3D	89/3A1	--	--	1.Ambika D/o. Muthu Nadar 2. Ambikaivani W/o. Kanthapala Nadar 3.Jeya D/o. Kanthapala Nadar 4.Jegan S/o. Kanthapala Nadar 5.Manimekalai D/o. Kanthapala Nadar 6.Pappammal W/o. Ganesa Nadar 7.Sundaresan S/o. Muthu Nadar 8. Sivanesan S/o. Muthu Nadar	434
3	89/3B	Dry	0.03.71	89/3A1	89/3C	92/3A	90/4B2A	--	Palm- 4	Perumal S/o. Pandarak konar	1149
4	89/3C	Dry	0.07.88	89/3A1 89/3A2	89/3D	92/3A	89/3B	--	Palm- 15	Perumal S/o. Pandarak konar	1149
5	89/3D	Dry	0.11.20	89/3A2	88/4 88/5	92/3B	89/3C	--	Palm - 25	Perumal S/o. Pandarak konar	1149
6	90/1A	Dry	0.23.45	85	90/2A	90/1B	95/1A	--	Palm- 2 Vadali- 1 Tamm arind - 1	1.Iyyam perumal Nadar S/o. Kulasegara Perumal Nadar 2.Karthekeyan S/o.Iyyam perumal Nadar 3.Perumal S/o. Pandarak Konar 4.Mariyanayagam S/o. Soosaimariyan	1362
7	90/2A	Dry	0.06.84	85	90/4B1 90/4B2A	90/2B	90/1A	--	Palm- 1	1.Muruganatham S/o. A.Thangavel Nadar 2.Sathanatham S/o. A. Thangavel Nadar 3.Arulantham S/o. A. Thangavel Nadar 4.Saravana pandi S/o. Ramakrishnan 5.Velpandi S/o. Ramakrishnan	1011
8	90/4B1	Dry	0.13.80	90/4A	90/4B2A	90/4B2A	90/2A	--	Palm- 4	Chandraleka, W/o. Harikrishnan	1107
9	90/4B2A	Dry	0.25.80	90/4A	89/3A1	91	90/4B1 90/2A	--	Palm- 4	Patturaj S/o. Dharmalinga Nadar	1498
10	92/3B	Dry	0.01.37	89/3D	92/5	92/3C	92/3A	--	--	MuthuNadar, S/o.Subbiah Nadar	438

Sl. No	Survey No. and S.D.No	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
11	95/1A	Dry	0.18.08	85	90/1A	95/1B	95/6 95/3A 95/3B	abandoned well- 1	Vadali - 6	Perumal, S/o. Pandarak konar	1149
12	95/4B	Dry	0.00.31	96/5	95/6	95/3A	95/4A	--	--	Senthoorpandi S/o.Pothikan Nadar	245
13	95/6	Dry	0.20.56	96/5	95/1A	95/3A	95/4B	--	Tamm arind - 1 Palm- 1 Vadali- 2	ArumugaNinar S/o.Velayutham	1150
14	474/2	Dry	0.05.47	474/1A 474/1B 474/1C	475/1	506/1A	88/2	--	--	Vennimalai Ammal W/o. Esakkimuthu Konar	531
15	498/1B	Dry	0.00.66	498/1A	523/1A 523/2	499/1	500 497/2	--	--	kasankathan @ valikathan Konar S/o. subbiah Konar	101
16	499/1	Dry	0.08.50	498/1B	499/2	503/4A	500	---	--	A.Marava Nadar	421
17	499/3	Dry	0.02.00	499/2	523/2 523/3A	503/1B	499/2	---	--	A.Marava Nadar	421
18	500	Dry	0.06.67	497/2	498/1B 499/1	503/2A1	502	--	--	Kantha Konar S/o. Picha Konar	172
19	502	Dry	0.05.83	501	500	503/3A	504/1 504/3	---	--	Balamurugan S/o. Abirakam	1529
20	503/2A1	Dry	0.16.00	500	503/4A	503/1A	503/3A	---	--	Suyambu konar S/o. Kantha Konar	233
21	503/2A3	Dry	0.01.00	503/1A	503/4C	503/2B2	503/1A	--	--	Suyambu konar S/o. Kantha Konar	233
22	503/1B	Dry	0.07.47	503/1A 499/3	523/3A 522/1	521/2	503/4C	--	--	VelKonar S/o. Kanthakonar	232

Sl. No	Survey No. and S.D.No	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
23	503/2B2	Dry	0.06.31	503/1A 503/2A3	503/4C	503/2B2	503/3C	--	--	Murugesan Konar S/o. Gurusamy Konar	448
24	503/3A	Dry	0.07.60	502	503/2A1	503/1A	504/3 520/1A	--	--	Balamurugan S/o. Abirakam	1529
25	503/3C	Dry	0.04.44	503/1A	503/2B2	521/1	520/2B	--	---	Poongothai W/o. Sivakumar Nadar	1580
26	503/4A	Dry	0.05.00	500 499/1	503/1A	503/1A	503/2A1	--	--	Balamurugan S/o. Abirakam	1529
27	503/4C	Dry	0.07.44	503/1A	503/1B	521/2	503/2A3 503/2B2	--	--	Poongothai W/o. Sivakumar Nadar	1580
28	504/2	Dry	0.33.20	504/1	504/3	507/1A	506/2B 506/2C	--	Neem - 1	Velkonar S/o. Kanthan Konar	1561
29	504/3	Dry	0.32.48	504/1	502 503/3A	520/1A	504/2	--	--	1. Kasangatha Perumal S/o. Suyambu Konar 2. Muthulaksmi D/o. Suyambu Konar	1820
30	505/2	Dry	0.05.25	475/2F	405/1A 405/1C 505/1D 505/1F	506/2A	506/1A	--	Palm - 7	Murugesan Konar S/o. Gurusamy Konar	1320
31	505/1F	Dry	0.00.06	505/1D	505/1E	505/1G	505/2	--	--	Murugesan Konar S/o. Gurusamy Konar	1320
32	505/1G	Dry	0.09.86	505/1F 505/1E	504/2	506/2A 506/2B	506/1A	--	Palm - 7	Subbiah Konar S/o. Masana konar	231
33	506/1A	Dry	0.43.76	474/2	505/2 506/2A	506/1B1	88/2	---	Palm - 26 Vadali - 3 Neem - 1	Kasankatha Perumal Konar S/o. Gurusamy Konar	1318
34	506/2A	Dry	0.07.20	505/2A 505/1G	506/2B	506/2D	506/1A	Bore Well - 1	Palm - 1	Murugesan Konar S/o. Gurusamy Konar	1264

Sl. No	Survey No. and S.D.No	Classification of land	Area under acquisition	Boundries				Structures	Trees	Name & address of person interested (Thiruvallarkal)	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
35	506/2B	Dry	0.21.38	505/1G	504/2	506/2C	506/2A	--	Palm- 27 Neem - 1	1.Ramasamy Konar S/o. Subbiah Konar 2.Thoondi S/o. Subbiah Konar	725
36	506/2C	Dry	0.00.58	506/2B	504/2	506/2C Part	506/2C Part	--	Palm - 3	Sundari W/o. Arumuga nainar Konar	1549
37	507/1A	Dry	0.26.08	504/2 504/3	520/1A	507/1B	506/4E	--	--	Murugesan Konar S/o. Gurusamy Konar	1516
38	507/1B1	Dry	0.12.16	507/1A	520/1A	507/1B2	506/2G	--	--	Murugesan Konar S/o. Gurusamy Konar	1264
39	520/1A	Dry	0.42.81	504/3	503/3A	520/2B	507/1A 507/1B1	--	--	Pattukani W/o. subiramaniyan	1403
40	520/3B	Dry	0.31.93	520/2B	521/1	518/2	520/3A	--	--	Pandara konar S/o. Sudalai Konar	1367
41	521/1	Dry	0.01.50	503/2A	521/2	519/1	520/3B	--	--	kasankatha perumal Konar S/o. Gurusamy Konar	1318
Total			5.07.48								

This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) to all whom it may concern.

A plan of the lands may be inspected in the office of the Collector, Thoothukudi and the Special District Revenue Officer, (Land Acquisition) SSLV Project, Tiruchendur on any working day during the working hours.

The Government is pleased to authorize the Special District Revenue Officer (Land Acquisition), SSLV Project, Tiruchendur and his/her staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.

Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale/purchase, etc., or create any encumbrances on such land from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* without prior approval of the Collector.

In view of urgency of the case the provision of hearing objections under section 15 of the said Act is dispensed with and in view of urgency of the case it is become necessary to acquire immediate possession of the land specified in the schedule under the provision of the sub-section (1) of Section 40 of the said Act.

படிவம் - IV

முதல்நிலை அறிவிக்கை

(அலகு - I, தொகுதி - 1)

(அரசாணை (நிலை) எண். 166, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தக (ஜி.ஐ.எம்) துறை, நாள் : 28- 10-2024)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி கிராமங்கள் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் படுக்கப்படுத்து, பள்ளக்குறிச்சி கிராமங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்க 39.06.91 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்துள்ளது. நிலஎடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 39.06.91 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம், 2013-ன் அவசர காலச் சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் அல்லது தனி நபர் பேச்சுவார்த்தையின் மூலம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்காக நில எடுப்பு செய்யவும், இந்நில எடுப்பானது மத்திய நில எடுப்புச் சட்டம் 2013-ன் அவசரகால சட்டப்பிரிவு 40(1)-ன் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், மேற்படி சட்டத்தின் பிரிவு 40(4)-ன்படி, 2-வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 3வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள், 4-வது அத்தியாயத்தின் பிரிவு 12,13,14,15,16,17,18 ஆகிய சட்டப்பிரிவுகள் 5வது அத்தியாயத்தின் பிரிவு 31,32,39,41,42 மற்றும் 6வது அத்தியாயத்தின் அனைத்து சட்டப்பிரிவுகள் ஆகியவை இந்நில எடுப்பிற்கு பொருந்தாது என அரசாணை (நிலை) எண் 32 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, நாள்: 12.03.2024-ன்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால் சிறிய ரக செயற்கை கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் மற்றும் மாற்றுச்சாலை/இணைப்புச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்காக நில எடுப்பு செய்யும்போது நிர்வாக அனுமதி வழங்கப்படும் பரப்பினைவிட கூடுதல் பரப்பினை (Additional lands) அல்லது ஏதேனும் விடுபட்ட பரப்பினை (Missing lands) நில எடுப்பு / நில உரிமை மாற்றம் செய்யும் நேர்வு எழும் சூழலில் அதனை மேற்கொள்ள சிறப்பினமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக அலகு-1 தொகுதி 1-ல் 5.07.48 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டிடங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பற்றுள்ளவரின் பதிவு எண்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	89/3A1	புன்செய்	0.13.58	89/2	89/3A2	89/3B	90/4B2A	-	பனை-1	1. சுயம்பு நாடார் த/பெ சு.பெருமாள் நாடார் 2. ராஜேந்திரன்; த/பெ சு.பெருமாள் நாடார்	619
2	89/3A2	புன்செய்	0.08.26	89/1	90/4	89/3D	89/3A1	-	--	1. அம்பிகா, த/ பெ முத்து நாடார் 2. அம்பிகை வாணி, க/பெ. கந்தப்பழ நாடார் 3. ஜெயா, த/பெ கந்தப்பழ நாடார் 4. ஜெகன்.த /பெ கந்தப்பழ நாடார் 5. மணிமேகலை, த/பெ கந்தப்பழ நாடார்	434

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்துள்ளவரின் பெயரும் பதிவு செய்துள்ள இடம்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
										6. பாப்பம்மாள், க/பெ. கணேச நாடார் 7. சுந்தரேசன், த/பெ முத்து நாடார் 8. சிவனேசன், த/பெ முத்து நாடார்	
3	89/3B	புன்செய்	0.03.71	89/3A1	89/3C	92/3A	90/4B2A	—	பனை-4	பெருமாள், த/பெ பண்டாரக் கோனார்	1149
4	89/3C	புன்செய்	0.07.88	89/3A1 89/3A2	89/3D	92/3A	89/3B	—	பனை-15	பெருமாள், த/பெ பண்டாரக் கோனார்	1149
5	89/3D	புன்செய்	0.11.20	89/3A2	88/4 88/5	92/3B	89/3C		பனை-25	பெருமாள், த/பெ பண்டாரக் கோனார்	1149
6	90/1A	புன்செய்	0.23.45	85	90/2A	90/1B	95/1A	—	பனை-2 வடலி -1 புளி- 1	1. ஐயம்பெருமாள் நாடார் த/பெ குலசேகரப் பெருமாள் நாடார் 2. கார்திகேயன் த/பெ ஐயம் பெருமாள் நாடார் 3 பெருமாள், த/பெ..பண்டாரக்கோனார் 4. மரியநாயகம், த/பெ சூசைமரியான்	1362
7	90/2A	புன்செய்	0.06.84	85	90/4B1 90/4B2A	90/2B	90/1A	—	பனை-1	1. முருகானந்தம் த/பெ ஏ. தங்கவேல் நாடார் 2. சதானந்தம் த/பெ ஏ தங்கவேல் நாடார் 3. அருளானந்தம் த/பெ ஏ தங்கவேல் நாடார் 4. சரவணபாண்டி த/பெ. ராமகிருஷ்ணன் 5. வேல்பாண்டி, த/பெ. ராமகிருஷ்ணன்	1011
8	90/4B1	புன்செய்	0.13.80	90/4A	90/4B2A	90/4B2A	90/2A	—	பனை-4	சந்திரலேகா, க/பெ. அரிகிருஷ்ணன்	1107
9	90/4B2A	புன்செய்	0.25.80	90/4A	89/3A1	91	90/4B1 90/2A	—	பனை-4	பட்டுராஜ் த/பெ தர்மலிங்க நாடார்	1498
10	92/3B	புன்செய்	0.01.37	89/3D	92/5	92/3C	92/3A	—	--	முத்து நாடார், த/பெ சுப்பையா நாடார்	438
11	95/1A	புன்செய்	0.18.08	85	90/1A	95/1B	95/6 95/3A 95/3B	தூர்ந்த கிணறு -1	வடலி-6	பெருமாள் த/பெ பண்டார கோனார்	1149
12	95/4B	புன்செய்	0.00.31	96/5	95/6	95/3A	95/4A		--	செந்தூர்பாண்டி த/பெ.போத்திக் கண் நாடார்	245

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்யப்பட்ட வரலாற்று எண்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
13	95/6	புன்செய்	0.20.56	96/5	95/1A	95/3A	95/4B	-	புளி-1 பனை-1 வடலி -2	ஆறுமுக நயினார் த/பெ வேலாயுதம்	1150
14	474/2	புன்செய்	0.05.47	474/1A 474/1B 474/1C	475/1	506/1A	88/2	-	--	வென்னிமாலை அம்மாள் க/பெ. இசக்கிமுத்து கோனார்	531
15	498/1B	புன்செய்	0.00.66	498/1A	523/1A 523/2	499/1	500 497/2	-	--	கசங்காத்தான் என்ற வழிகாத்தான் கோனார் த/பெ சுப்பையா கோனார்	101
16	499/1	புன்செய்	0.08.50	498/1B	499/2	503/4A	500	-	--	ஆ. மறவ நாடார்	421
17	499/3	புன்செய்	0.02.00	499/2	523/2 523/3A	503/1B	499/2	-	--	ஆ. மறவ நாடார்	421
18	500	புன்செய்	0.06.67	497/2	498/1B 499/1	503/2A1	502	-	--	கந்த கோனார் த/பெ, பிச்ச கோனார்	172
19	502	புன்செய்	0.05.83	501	500	503/3A	504/1 504/3	-	--	பாலமுருகன் த/பெ ஆபிரகாம்	1529
20	503/2A1	புன்செய்	0.16.00	500	503/4A	503/1A	503/3A	-	--	சயம்புக் கோனார், த/பெ.கந்தக் கோனார்	233
21	503/2A3	புன்செய்	0.01.00	503/1A	503/4C	503/2B2	503/1A	-	--	சயம்புக் கோனார், த/பெ.கந்தக் கோனார்	233
22	503/1B	புன்செய்	0.07.47	503/1A 499/3	523/3A 522/1	521/2	503/4C	-	--	வேல் கோனார் த/பெ கந்த கோனார்	232
23	503/2B2	புன்செய்	0.06.31	503/1A 503/2A3	503/4C	503/2B2	503/3C	-	--	முருகேச கோனார் த/பெ. குருசாமி கோனார்	448
24	503/3A	புன்செய்	0.07.60	502	503/2A1	503/1A	504/3 520/1A	-	--	பாலமுருகன் த/பெ ஆபிரகாம்	1529
25	503/3C	புன்செய்	0.04.44	503/1A	503/2B2	521/1	520/2B	-	--	பூங்கோதை க/பெ. சிவகுமார் நாடார்	1580
26	503/4A	புன்செய்	0.05.00	500 499/1	503/1A	503/1A	503/2A1	-	--	பாலமுருகன் த/பெ ஆபிரகாம்	1529
27	503/4C	புன்செய்	0.07.44	503/1A	503/1B	521/2	503/2A3 503/2B2	-	--	பூங்கோதை க/பெ. சிவகுமார் நாடார்	1580

வ. எண்.	நில அளவை எண்.	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பதிவு செய்துள்ளவர்
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
28	504/2	புன்செய்	0.33.20	504/1	504/3	507/1A	506/2B 506/2C	—	வேம்பு-1	வேல் கோனார் த/பெ கந்த கோனார்	1561
29	504/3	புன்செய்	0.32.48	504/1	502 503/3A	520/1A	504/2	—	—	1. கசங்காத்த பெருமாள் த/பெ. சுயம்புக் கோனார் 2. முத்துலெட்குமி த/பெ.சுயம்புக் கோனார்	1820
30	505/2	புன்செய்	0.05.25	475/2F	405/1A 405/1C 505/1D 505/1F	506/2A	506/1A	—	பனை-7	முருகேசன் கோனார் த/பெ. குருசாமி கோனார்	1320
31	505/1F	புன்செய்	0.00.06	505/1D	505/1E	505/1G	505/2	—	—	முருகேசன் கோனார் த/பெ. குருசாமி கோனார்	1320
32	505/1G	புன்செய்	0.09.86	505/1F 505/1E	504/2	506/2A 506/2B	506/1A	—	பனை-7	சுப்பையா கோனார் த/பெ. மாசான கோனார்	231
33	506/1A	புன்செய்	0.43.76	474/2	505/2 506/2A	506/1B1	88/2	—	பனை-26 வடலி -3 வேம்பு-1	கசங்காத்த பெருமாள் கோனார் த/பெ குருசாமி கோனார்	1318
34	506/2A	புன்செய்	0.07.20	505/2A 505/1G	506/2B	506/2D	506/1A	ஆழ் துளை கிணறு-1	பனை-1	முருகேசன் கோனார் த/பெ. குருசாமி கோனார்	1264
35	506/2B	புன்செய்	0.21.38	505/1G	504/2	506/2C	506/2A	—	பனை-27 வேம்பு-1	1. ராமசாமி கோனார் த/பெ சுப்பையா கோனார் 2. தூண்டி, த/பெ சுப்பையா கோனார்	725
36	506/2C	புன்செய்	0.00.58	506/2B	504/2	506/2C Part	506/2C Part	—	பனை-3	சுந்தரி, க/பெ. ஆறுமுகநயினார் கோனார்	1549
37	507/1A	புன்செய்	0.26.08	504/2 504/3	520/1A	507/1B	506/4E	—	—	முருகேசன் கோனார் த/பெ. குருசாமி கோனார்	1516
38	507/1B1	புன்செய்	0.12.16	507/1A	520/1A	507/1B2	506/2G	—	—	முருகேசன் கோனார் த/பெ. குருசாமி கோனார்	1264

வ. எண்	நில அளவை எண்;	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	எல்கைகள்				மகாநகராட்சி	மரங்கள்	நிலத்தின் மீது பற்றுள்ளவரின் பெயரும் முகவரியும் (திருவாளர்கள்)	பரவமத்திலை நிர்வாகி
				வ	கி	தெ	மே				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
39	520/1A	புன்செய்	0.42.81	504/3	503/3A	520/2B	507/1A 507/1B1	—	—	பட்டுக்கனி க/பெ. சுப்பிரமணியன்	1403
40	520/3B	புன்செய்	0.31.93	520/2B	521/1	518/2	520/3A	—	—	பண்டாரக்கோணார் த/பெ சுடலைக் கோணார்	1367
41	521/1	புன்செய்	0.01.50	503/2A	521/2	519/1	520/3B	—	—	கசங்காத்த பெருமாள் கோணார் த/பெ குருசாமிகோணார்	1318
மொத்தம்			5.07.48								

இந்த அறிவிக்கை 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின்கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த தனி மாவட்ட வருவாய் அலுவலர், (நி.எ) சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல், திருச்செந்தூர் மற்றும் அவரது பணியாளருக்கு அரசால் அதிகாரமளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4)-ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரமின்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

நிலம், கையகப்படுத்துதல் தொடர்பாக இச்சட்டத்தின் 15-ஆம் பிரிவின் கீழான விசாரணை அறிவிப்பு அவசரநிலை கருதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலை கருதி இச்சட்டத்தின் பிரிவு 40(1)-ன் படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் உரிமை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வி. அருண் ராய்,
அரசுச் செயலாளர்.